Citizens Development Business Finance PLC

No. 123, Orabipasha Mawatha, Colombo 10.



CORPORATE KYC (KNOW YOUR CUSTOMER) FORM

Tel - 0117388388 Fax - 0112429888 E-mail - cdb@cdb.lk Co Reg No - PB 232 PQ

| This information convention on th | _ | | | | | | | | | - | No. 5 | of 200 |)6, Fin | ancial | Transact | ions Rep | orting | Act No. | 6 of 2006 and | the | |
|--|---------------------------|-------------|--------|--|---------------|--------|-------|-------|-----|---------|-------|-----------------------|---------|---------|----------|----------|--------|-----------|----------------|--------|--|
| Savings | | Date | ! | | | | 1 | 1 1 | | | | | | Bra | anch | | | | | | |
| Fixed Deposit | — Officer | | | | nmended er | | | | | | | Authorized Officer | | | | | | | | | |
| Auto Finance | | | | | | | | | | | | | | Clie | | | | | | | |
| Other Lease | | | | | | | | | | | | | | Coc | | | | | | Ш | |
| PLEASE FILL IN BLO | OCK LETT | ERS & U | JSE "X | " SYIV | 1BOL | FOR S | ELECT | ION | | | | | | | | | | | | | |
| Section A – COI | RPORA | TE INF | ORM | ATIO | N | | | | | | | | | | | | | | | | |
| 1.Name of the Institution (Please write the full nan Certificate of Incorporation Leaving the one box bland words. Do not abbreviate | on /Registra k between | ation. 2 | | | | | | | | | | | | | | | | | | | |
| 2.Date of Incorp | poratio | n/ | | | / | | | / | | | | | _ | Annua | | | | | | | |
| Registration | | | D | D | | М | М | | Υ | Y | Y | Υ | l | Incom | e KS. | | | | | | |
| 4.Registration r | numbe | r issue | | | ster | | | | | | | | | | | | | | | | |
| 5.Registered of address | fice | | | | | | | | | | | | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | | | | | | | |
| 6.Nature of the Business | • | ı | | | | | | | | | | | | | | | | | | Ш | |
| 7.Contact Perso | on | | Nam | е | | | | | | | | | | | | | | | | | |
| | | | Desig | gnati | on | | | | | | | | | | | | | | | | |
| | | | Cont | act n | ıum | ber | | | | | | | | | | | | | | | |
| 8.Details of Ow | nershi | p | | | | | | | | | | | | | | | | | | | |
| 9.Name of Owr | ners / [| Direct | ors | | | | | | | | | | | | | | | | | | |
| | ıll nam | | | fice I | Bear | ers | | | | | | | | | [| Designa | tion | | NIC Num | ber | |
| | | | | | | | | | | | | | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | | | | | | | |
| 10.Purpose for | openir | ng the | ассо | unt a | and : | usage | : | | | | | | | | | | | | | | |
| Business Ti | | | | | | vestm | | urpos | se | | Sa | vings | | | | Emplo | yment | / Profe | ssional Incom | e | |
| Family inwards remittance | | | | Any credit repayment Social & charity work | | | | | | | | | k | Othe | er 🗀 |] | | | | | |
| 11.Anticipated | volum | es – Ex | cpect | ed/ | Usu | al ave | erage | volu | ıme | s of o | depo | sits i | nto th | ne acc | ount in | rupees | per n | nonth | | | |
| Less than Rs | . 250,00 | 00 | | | | | | | F | Rs. 25 | 0,001 | 1 to Rs | . 500,0 | 000 | | | Rs. | 500,00 | 1 to Rs. 1,000 | ,000 | |
| Rs. 1,000,00 | 1 to Rs. | 3,000,0 | 000 | | | | | | F | Rs. 3,0 | 0,000 | 01 to | Rs. 5,0 | 00,000 | 0 🔲 | | Ove | er Rs. 5, | 000,000 | | |
| 12.Expected M | ode of | Transa | action | ıs / C | Deliv | ery C | Chanr | els | | | | | | | | | | | | | |
| | | Ca | ash | | | | | Chec | que | | | F | und Tra | ansfers | s 🔲 | | | | All mode of | fforms | |
| BO/EXT/ | 04-02 | | | | | | | | | | | | | | | | 2 | 645 | 523957 | 004 | |

| 2645523957011 | | | | | | | | | | | |
|---|---|---|--|---|---|--|---|---|---|-----|--|
| 13.Source of Funds (Expected sou | rce an | d nature of Credits in | to the | account) | | | | | | | |
| Sales and Business Turnover | | Family Remittance | | Investment | | Salary | /Profit/P | rofessional income | | | |
| Rent / Lease Income | | Export Proceeds | | Contract Pr | | Donat | ions /Ch | | | | |
| Commission Income | | Gift | | | | Sales of Property /Assets | | | | | |
| Membership Contribution | | Other | | | | | | | | | |
| 14.Assets owned by the Business | and th | neir estimated values (| (Appro | ox.) | | | | | | | |
| Property Premises | | Motor Vehicle | | Business Pre | emises | | | | Financial Assets | | |
| Investments | | Other | | | | _ | | | | | |
| 15.Source of Wealth | | | | | | | | | | | |
| Business Ownership/income | | Investment | | F | rofession | | Othe | | | | |
| 16.If request for a lending Facility | Purpo | ose for obtaining the f | acility | | | | | | | | |
| Private use | П | Housing purpose | П | Т | ourism | П | Hirin | я П | Business purpose | П | |
| Consumption | \Box | Rent a car | | (| Other | | | | | | |
| 17.Source of Funding to make the | dow | | | | JUICI | | | | | | |
| | uowi | | A 1 - | | | | | | Sanda Barrina | | |
| Sale of Movable Assets | | Sale of Immovable | Assets | | | | | | Foreign Remittance | Ц | |
| Savings / FD | ш | Business Income | | Ш | Other | Ш | | | | | |
| 18. Source of Funds to service ren | tal — | | | | | | | | | | |
| Sales and Business Turnover | Ш | Family Remittance | Ш ' | nvestment Proc | eeds | Ш | Salary | ry /Profit/ Professional income | | | |
| Rent / Lease Income | | Export Proceeds | | Contract Procee | ds | | Gift | Sa Sa | ale of Property /Assets | | |
| Donations / Charities (Local / Foreign) | | Commission Income | | Membership Co | ntribution | | Other | | | | |
| | | | | | | | | | | | |
| 19.Is the client or any member of | his im | mediate family is a Po | liticall | y Exposed Pe | rson (PEF | ?) ? | | | | | |
| 19.ls the client or any member of Yes No If yes, ple | | | oliticall | y Exposed Pe | rson (PEF | ?) ? | | | | | |
| | ase spe utilize 1 | ecify these information in the e | event of | executing Savii | ngs Accour | nt /Fixed | | t and oth | ner Loan as request by | the | |
| Yes No If yes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the | ase spe utilize t e inforn receiv | ecify these information in the e nation given in the applica ed the translation copy of | event of ation/fo | executing Savion from any so | ngs Accour urce you n in in my/o | nt /Fixed nay deei | m it. | | | the | |
| Yes No If yes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th | ase spe utilize t e inforn receiv is appl | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno | event of ation/fo this ap exure/s | executing Savio orm from any so plication conta are true and ac | ngs Accour urce you n in in my / o ccurate. | nt /Fixed nay deei our prefe | m it. erred la | nguage a | nd therefore the | the | |
| Yes No If yes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno රැණුවල අනුපිටත් මෙ/අපි පු | event of ation/fo fthis ap exure/s යකරන ම | executing Savio orm from any so plication conta are true and ac හාෂාවෙන් මා/අප ර | ngs Accour urce you n in in my / c ccurate. ഭീമ രുളമ | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No If yes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක ළාළුණ (| ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / c ccurate. ഭീമ രുളമ | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No If yes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ අමනුම්වල අන්ත පකාශකර සිටිම/සිටිම, இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சியானவை எனவும் Authorized Signatories (With the | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක துடன் (உண்மை | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / c ccurate. ഭീമ രുളമ | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm that I/we information furnished above in th ெ මෙම අයදුම්පතේ සහ අමතුම්වල අත්ත උතාශකර සිටිම/සිටිමු இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක துடன் (உண்மை | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / c ccurate. ഭഠമ ശുളമ | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ අමතුම්වල අන්ත පුකාශකර සිටිම/සිටිමු. இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක නා ක් (e e නාකාග | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / c ccurate. ഭിമ ശുള്മ ത്രി ജിയെപ്പ്പ് 02. | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes | ase spe utilize t e inforn receiv is appl ර්ගත ක නා ක් (e e නාකාග | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / c ccurate. ഭഠമ ശുളമ | nt /Fixed nay deer our prefe බවත්, එ | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ අමතුම්වල අන්ත පුකාශකර සිටිම/සිටිමු. இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) | ase spe utilize t e inform receiv is appl ර්ගත ක தாடன் (உண்ணம் L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac ஹஊூற் (இரை ம ங்களின் தமிழ் பி நென்றோம்/றேன். | ngs Accour urce you n in in my / d ccurate. ഭഠമ ശുമുമ ഗൂള ജൈക്ക 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla ක් කරැද නු எණාධා | nguage a ගු සතා ස | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ ඇමතුම්වල අත්ත පුකාශකර සිටිම/සිටිමු இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) | ase spe utilize t e inform receiv is appl ර්ගත ක தாடன் (உண்ணம் L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac മാജ്യമൊത് | ngs Accour urce you n in in my / d ccurate. ഭഠമ ശുമുമ ഗൂള ജൈക്ക 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla කී කරැණි | nguage a ගු සතා ස | nd therefore the සහ තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ ඇමතුම්වල අත්ත පුකාශකර සිටිම/සිටිමු இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) | ase spe utilize t e inform receiv is appl ර්ගත ක தாடன் (உண்ணம் L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac ஹஊூற் (இரை ம ங்களின் தமிழ் பி நென்றோம்/றேன். | ngs Accour urce you n in in my / d ccurate. ഭഠമ ശുമുമ ഗൂള ജൈക്ക 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla ක් කරැද නු எණාධා | nguage a ගු සතා ස | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ ඇමතුම්වල අත්ත පුකාශකර සිටිම/සිටිමු இந்த விண்ணப் படிவம் மற்றும் இத் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) | ase spe utilize t e inform receiv is appl ර්ගත ක தாடன் (உண்ணம் L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno ාරැණුවල අනුපිටත් මම/අපි පුං මූකාණාස්යාධාරීණික ඉකානාග | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac ஹஊூற் (இரை ம ங்களின் தமிழ் பி நென்றோம்/றேன். | ngs Accour urce you n in in my / d ccurate. ഭഠമ ശുമുമ ഗൂള ജൈക്ക 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla ක් කරැද නු எණාධා | nguage a ගු සතා ස | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm that I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ අමතුම්වල අන්ත පතාකර සිටීම්/සිටිමු බ්යාங්கள் யாவும் சியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) Cist of Signatories No Full name of the Office Bear | ase spe utilize t e inform receiv is appl ഗ്യമ ത ചാലത്ത് ഉച്ഞാഥ | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno oபஞ்பர අறුපිටත් මම/අපි த இணைக்கப்பட்டுள்ள ஏனைய யானவை எனவும் தெரிவித்துச | event of ation/fc f this ap exure/s പ്രമർത ചുഖഞ്ഞ | executing Savii orm from any so plication conta are true and ac ஹஊூற் (இரை ம ங்களின் தமிழ் பி நென்றோம்/றேன். | ngs Accour urce you n in in my / d ccurate. ഭഠമ ശുമുമ ഗൂള ജൈക്ക 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla ක් කරැද නු எණාධා | nguage a ගු සතා ස | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| Yes | ase spe utilize t e inform receiv is appl ഗ്യമ ක ച്ചലത് ഉലത്തഥ L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno வக்கும் | event of ation/fc fthis ap exure/s அவண ஆவண க் கொள்8 | executing Savii orm from any so plication conta are true and ac ஹைைலென் சூ/சே ங்களின் தமிழ் பி நென்றோம்/றேன். | ngs Accour urce you n in in my / o ccurate. වෙත ලැබුත 02. | nt/Fixed naydeer pur prefe බවත්, එ കൊപ് പെற்ற | mit. erredla ක් කරැද නු எණාධා | nguage a ള് നേത്ര നേ | nd therefore the ண තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| Yes No Ifyes, ple We hereby authorize the institute to company. Further you may confirm that I/We do hereby confirm that I/we information furnished above in th මෙම අයදුම්පතේ සහ අමතුම්වල අන්ත පතාකර සිටීම්/සිටිමු බ්යාங්கள் யாவும் சியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) Cist of Signatories No Full name of the Office Bear | ase spe utilize t e inform receiv is appl ഗ്യമ ක ചലത് (ഉച്ഞാഥ L. | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno வக்கும் | event of ation/fc fthis ap exure/s ஆவணர் ஆவணர் கொள்! | executing Savii orm from any so plication conta are true and a ஹைைலி (இரச்ச ங்களின் தமிழ் பி இன்றோம்/றேன். Designation | ngs Accour urce you n in in my / ம ccurate. වෙත ලැබුත 02. 04. | nt /Fixed nay deer our prefe වෙත්, එ கப் பெற்ற NIC Nu | mit. erred la ൽ කഠി து என்ப | nguage a ගු සතා ස | nd therefore the ண තිවැරදි බවත් මම/අපි படுத்திக் கொள்வதுடன், இ | | |
| We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in the මෙම අයදුම්පතේ සහ ඇමනුම්වල අන්ත සිටිම්/සිටිමු. இந்த விண்ணப் படிவம் மற்றும் இழ் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) 0: List of Signatories No Full name of the Office Beauties 20.Mandatory check (For office us 1. Does the customer appears in the List—UNSCR 1373/1267) or any Yes No If yes | ase spe utilize t e inform receiv is appl ර්ගත ක தடன் (உண்மை L. 3. arers | ecify these information in the e nation given in the applica ed the translation copy of ication and attached anno வக்கும் மூன்ன ஏனைய யானவை எனவும் தெரிவித்துக் ected Terrorist List (Sanctic slert List. | event of ation/fc fthis ap exure/s அவணர்க் கொள்சி | executing Savii orm from any so plication conta are true and a வண்டூறி இரும் வகளின் தமிழ் பி இன்றோம்/றேன். Designation Designation Recommended I hereby confirm the by customer are tru placed the signature | ngs Accour urce you n in in my / ம ccurate. වෙත ලැබුන 02. 04. | nt /Fixed nay deer our prefa බවත්, එ கப் பெற்ற NIC No details pro Further he, | mit. erred la කේ කරැණ නා என்ப umber | nguage a ച്ച നേത്ര c ക്വെ നേത്ര c | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි | | |
| Yes | ase spe utilize to inform receiv is appl ഗ്യമ ක ചലത് (ഉച്ഞാഥ 1. 3. arers | ecify these information in the enation given in the applicated the translation copy of ication and attached annotated annotat | event of ation/fc fthis ap exure/s அவணர்க் கொள்சி | executing Savii orm from any so plication conta are true and a ஹைல் இர் இர் வக்களின் தமிழ் பி இன்றோம்/றேன். Designation Designation | ngs Accour urce you n in in my / ம ccurate. වෙත ලැබුන 02. 04. | nt /Fixed nay deer our prefa බවත්, එ கப் பெற்ற NIC No details pro Further he, | mit. erred la කේ කරැණ නා என்ப umber | nguage a ള് നേത്ര നേ | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි | | |
| We hereby authorize the institute to company. Further you may confirm the I/We do hereby confirm that I/we information furnished above in the මෙම අයදුම්පතේ සහ ඇමහුම්වල අත්ත කියාග් සිටීම්/සිටීම්. இந்த விண்ணப் படிவம் மற்றும் இழ் விபரங்கள் யாவும் சரியானவை எனவும் Authorized Signatories (With the official stamp) 0: List of Signatories No Full name of the Office Beauth List—UNSCR 1373/1267) or any Yes | ase spe utilize to inform receiv is appl ഗ്യമ ක ചലത് (ഉച്ഞാഥ 1. 3. arers | ecify these information in the enation given in the applicated the translation copy of ication and attached annotated annotat | event of ation/fc fthis ap exure/s அவணர்க் கொள்சி | executing Savii orm from any so plication conta are true and a வண்டூறி இரும் வகளின் தமிழ் பி இன்றோம்/றேன். Designation Designation Recommended I hereby confirm the by customer are tru placed the signature | ngs Accour urce you n in in my / ம ccurate. වෙත ලැබුන 02. 04. | nt /Fixed nay deer our prefa බවත්, එ கப் பெற்ற NIC No details pro Further he, | mit. erred la කේ කරැණ නා என்ப umber | nguage a ച്ച നേത്ര c ക്വെ നേത്ര c | nd therefore the හා තිවැරදි බවත් මම/අපි | | |